

மோட்டார் வாகன விபத்து கோருரிமை தீர்ப்பாயம், பழனி

முன்னிலை: திருமதி.சாந்தி செழியன், பி.ஏ.,எம்.எல்.,

மோட்டார் வாகன விபத்து கோருரிமை அதிகாரி,

(கூடுதல் மாவட்ட நீதிபதி, பழனி)

2020 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 24 ஆம் நாள் வியாழக்கிழமை

மோட்டார் வாகன விபத்து கோருரிமை மனு எண் 89/17

1. சுகன்யா
2. இளவர் சேஷாந்த்
3. இளவர் நிஷாந்த்
- (மேற்படி 2, 3 இளவர்களுக்கு அடுத்த நண்பரும்,
காப்பாளரும், தாயாருமான 1 ஆம் மனுதாரர் மூலம்)
4. வீராச்சாமி (இறப்பு)
5. மல்லிகா

.. மனுதாரர்கள்

/எதிர்/

கொங்குராஜ்

.. எதிர்மனுதாரர்

இந்த மனு என் முன்பாக 16.09.2020 ஆம் தேதியன்று இறுதி விசாரணைக்காக வந்தபோது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் திரு.வி.இராஜமாணிக்கம் அவர்கள் முன்னிலையாகியும், எதிர்மனுதாரர் அழைத்தும் ஆஜராகாததால் தோன்றாத்தரப்பினராக கருதப்பட்டும், மனுதாரர்கள் தரப்பு வாதுரை கேட்கப்பட்டும், வழக்கு ஆவணங்களை பரிசீலனை செய்தும், இதுநாள்வரை இந்த நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருந்தும் வந்த இந்த மனுவில் இன்று இந்நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு பிறப்பிக்கும்,

உத்தரவு

மனுதாரர்களுக்கு, எதிர்மனுதாரர் இழப்பீட்டு தொகையாக ரூ.23,00,000/- செலுத்த வேண்டும் எனவும், மனு தாக்கல் செய்த தேதியிலிருந்து 12% வட்டியுடனும் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடக்கோரி மோட்டார் வாகனச் சட்டம் பிரிவுகள் 140, 141, 142, 163 பி, 166 மற்றும் 182 எ மற்றும் தமிழ்நாடு இயக்கூர்தி விபத்துக் கோருரிமை தீர்ப்பாணை விதிகள் 1989 விதி 3(1)ன்படி இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.

2. மனுதாரர்கள் தரப்பு மனுவின் சுருக்கம்:

விபத்தில் இறந்துவிட்ட விஜய் பிரகாஷ் கடந்த 01.01.2014 ஆம் தேதியன்று இரவு

சுமார் 9 மணியளவில் தான் பணிபுரியும் உடுமலை எஸ்.வி. மில்லிற்கு அருகில் உள்ள சுகுணா அலுவலகத்திற்கு பழனியிலிருந்து பேருந்தில் வந்து எஸ்.வி.மில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்து கொண்டிருந்தபோது, அதே திசையில் வந்த எதிர்மனுதாரர் ஓட்டி வந்த TN-33-AY-1753 என்ற எண்ணுள்ள இருசக்கர வாகனத்தை கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும், ஒலி எழுப்பாமலும் விஜய் பிரகாஷ் மீது மோதியதில், விஜய் பிரகாஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக, அருகில் இருந்தவர்கள் உடன் வேலை செய்யும் ஆட்கள் உதவியால் 108 ஆம்புலன்ஸ் வாயிலாக உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை KMCH மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்து விட்டார். மேற்படி விபத்திற்கு இரு சக்கர வாகனத்தை அதிக வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி வந்த எதிர்மனுதாரரே முழு பொறுப்பு ஆவார். விபத்திற்கு முன்பு இறந்துபோனவர் தனியார் நிறுவன கனரக வாகனத்தை ஓட்டி பணி புரிந்ததன் மூலம் மாதம் ரூ.12,000/- சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். விஜய் பிரகாஷ் விபத்தில் திடீரென இறந்துவிட்டதால் மனுதாரர்கள் பேரிழப்பிற்கு உள்ளாகி விட்டனர். எதிர்மனுதாரரின் கவனக்குறைவால் விபத்து நிகழ்ந்துள்ளதால் எதிர்மனுதாரர் மனுதாரர்களுக்கு இழப்பீடு செலுத்த கடமைப்பட்டவர் ஆவார். எனவே, மனுதாரர்கள் மனுவில் கோரியபடி உத்தரவாக வேண்டப்படுகிறது.

3. எதிர்மனுதாரர் அழைத்தும் ஆஜராகாததால் தோன்றாத்தரப்பினராகி விட்டனர்.

4. இந்த மனுவில் தீர்மானிக்கப்பட வேண்டிய பிரச்சனை யாதெனில், மனுதாரர்கள் கோரியவாறு இழப்பீட்டு தொகை பெற உரிமை உடையவர்களா? என்பதேயாகும்.

5. மனுதாரர்கள் தரப்பில் 1 ஆம் மனுதாரர் சுகன்யா ம.சா.1 ஆகவும், சிறப்பு உதவி ஆய்வாளர் பழனிச்சாமி என்பவர் ம.சா.2 ஆகவும், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாக ராமசாமி என்பவர் ம.சா.3 ஆகவும் விசாரிக்கப்பட்டு, ம.சா.ஆ.1 முதல் 10 வரையிலான சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

6. தீர்வு:

மனுதாரர்கள் தங்களது மனுவிலும், சாட்சியத்திலும் விபத்தில் இறந்துவிட்ட விஜய் பிரகாஷ் கடந்த 01.01.2014 ஆம் தேதியன்று இரவு சுமார் 9 மணியளவில் தான்

பணிபுரியும் உடுமலை எஸ்.வி. மில்லிற்கு அருகில் உள்ள சுகுணா அலுவலகத்திற்கு பழனியிலிருந்து பேருந்தில் வந்து எஸ்.வி.மில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்து கொண்டிருந்தபோது, அதே திசையில் வந்த எதிர்மனுதாரர் ஓட்டி வந்த TN-33-AY-1753 என்ற எண்ணுள்ள இருசக்கர வாகனத்தை கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும், ஒலி எழுப்பாமலும் விஜய் பிரகாஷ் மீது மோதியதில், விஜய் பிரகாஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக, அருகில் இருந்தவர்கள் உடன் வேலை செய்யும் ஆட்கள் உதவியால் 108 ஆம்புலன்ஸ் வாயிலாக உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை KMCH மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படு, அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்து விட்டதாகவும் சாட்சியம் அளித்துள்ளார். மேலும் விபத்தை நேரில் கண்ணுற்ற ம.சா.2 ம் அவரது சாட்சியத்தில், இந்த விபத்திற்கு எதிர்மனுதாரரின் ஓட்டுனரே காரணம் எனவும் கூறியுள்ளார். விபத்து குறித்த முதல் தகவல் அறிக்கையான ம.சா.ஆ.1 ஐ பரிசீலிக்கையில், எதிர்மனுதாரரின் ஓட்டுனர் மீது உடுமலைப்பேட்டை காவல்நிலைய குற்ற எண் 7/2014 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது. எனவே, இந்த விபத்தானது எதிர்மனுதாரரின் ஓட்டுனரின் கவனக்குறைவால் ஏற்பட்டது என தீர்வு காணப்படுகிறது.

7. விபத்தில் இறந்துபோன விஜய் பிரகாஷ் தனியார் கனரக வாகன ஓட்டுனராக பணிபுரிந்து அதன் மூலம் மாதம் ஒன்றுக்கு மாதம் ரூ.12,000/- சம்பாதித்து மனுதாரர்களை பராமரித்து வந்ததாகவும், தற்போது அவர் இறந்து விட்டதால் மனுதாரர்களுக்கு அன்பு, பாசம், வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இறந்துபோன கோபியின் வாரிசு சான்றான ம.சா.ஆ.10 ஐ பரிசீலிக்கையில் மனுதாரர்கள் இறந்து போனவரது வாரிசுதாரர்கள் என்பது தெளிவாகிறது. எனவே, விஜய் பிரகாஷின் இறப்பிற்கு மனுதாரர்கள் இழப்பீடு பெற தக்கவர்கள் என்று இந்த தீர்ப்பாயம் தீர்மானிக்கிறது.

மனுதாரர்களுக்கு கிடைக்கத்தக்க இழப்பீட்டை கணக்கீடு செய்வதற்கு இறந்துபோன விஜய் பிரகாஷின் வயது மற்றும் வருமானத்தை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது. இறந்துபோன விஜய் பிரகாஷின் வயது மனுவில் 33 எனவும், ம.சா.ஆ.3 ஆன விஜய் பிரகாஷின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது வயது 31 என குறிப்பிடப்பட்டுள்ளதால் விஜய் பிரகாஷின் வயது 33 என நிர்ணயம் செய்யப்படுகிறது. இறந்துபோன விஜய் பிரகாஷின் தொழில் மற்றும் வருமானத்திற்கு உரிய ஆவணங்கள்

எதுவும் குறியீடு செய்யப்படாததால், அவரது மாத வருமானம் ரூ.6,500/- என நிர்ணயம் செய்யப்படுகிறது. விஜய் பிரகாஷின் வயது 33 என நிர்ணயிக்கப்பட்டதால் 2009(2) TNMAC 1 (SC)-y; gpuRhpfg;gl;l Smt.Sarla Verma & others ..vs.. Delhi Transport Corporation and another என்ற தீர்முடிவின்படி அவருக்குரிய பெருக்கல் குறியீடு 16 ஆகும். அவரது இறப்பால் ஏற்பட்ட எதிர்கால வருமான இழப்பு $6,500 \times 12 \times 16 =$ ரூ.12,48,000/- ஆகும். மனுதாரர்கள் 5 பேர்களும் சார்ந்து வாழ்ந்து வந்ததால் மேற்கண்ட தொகையிலிருந்து $1/4$, அதாவது ரூ.3,12,000/- கழித்து உத்தரவிடப்படுகிறது. மனுதாரர்களுக்கு கிடைக்கத்தக்க எதிர்கால வருமான இழப்பு ரூ.9,36,000/- ஆகும். National Insurance Company Ltd ..vs.. Pranay Sethi என்ற மாண்புமிகு உச்ச நீதிமன்ற தீர்முடிவின்படி, 1 ஆம் மனுதாரர் வாழ்க்கை துணையை இழந்துள்ளதால் ரூ.40,000/-மும், ஈமச்சடங்கிற்கு ரூ.15,000/-மும், Loss of estate க்கு ரூ.15,000/-மும் வழங்கி உத்தரவிடப்படுகிறது. மனுதாரர்களுக்கு கிடைக்கத்தக்க மொத்த இழப்பீடு ரூ.10,06,000/- ஆகும்.

எதிர்கால வருமான இழப்பு	ரூ.9,36,000/-
வாழ்க்கை இழப்பிற்காக	ரூ.40,000/-
ஈமச்சடங்கிற்கு	ரூ.15,000/-
Loss of estate	ரூ.15,000/-
மொத்தம்	ரூ.10,06,000/-

இவ்வாறாக, மனுதாரர்களுக்கு விஜய் பிரகாஷின் இறப்பிற்கு இழப்பீடு கிடைக்கத் தக்கது என்றும், மனுதாரர்களுக்கு கிடைக்கத்தக்க மொத்த இழப்பீடு ரூ.10,06,000/- என்றும் தீர்வு காணப்படுகிறது.

முடிவாக, இந்த மனு பகுதியாக செலவு தொகையுடன் அனுமதித்து உத்தரவிடப்படுகிறது. 4 ஆம் மனுதாரர் இறந்துவிட்ட நிலையில், எதிர்மனுதாரர்கள், 1 ஆம் மனுதாரருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.4,56,000/-ம், 2, 3 மைனர் மனுதாரர்களுக்கு தலா ரூ.2,00,000/-ம், 5 ஆம் மனுதாரருக்கு ரூ.1,50,000/-ம் ஆக மொத்தம் ரூ.10,06,000/- செலுத்த வேண்டும் என்றும், மேலும் எதிர்மனுதாரர் இழப்பீட்டுத்தொகைக்கு இந்த மனு தாக்கல் செய்த 08.04.2015 ஆம் தேதியிலிருந்து இழப்பீட்டுத்தொகை செலுத்தும் தேதி வரையிலும் ஆண்டொன்றுக்கு 7.5% வட்டி சேர்த்து

செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்படுகிறது. மனுதாரர்களுக்குரிய மொத்த இழப்பீட்டுத்தொகையான ரூ.10,06,000/-ஐ எதிர்மனுதாரர் உத்தரவு தேதியிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் பழனி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கு எண் 037601000041384 ல் செலுத்த வேண்டும் என்றும், எதிர்மனுதாரர் மொத்த இழப்பீட்டுத்தொகையை இந்த நீதிமன்ற கணக்கில் செலுத்திய பின்பு அதனை ஏதேனும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பீடு செய்ய வேண்டும் என்றும், அதிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை 1, 5 மனுதாரர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வங்கியிலிருந்து நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என்றும், 2, 3 ஆம் மைனர் மனுதாரர்களுக்கு கிடைக்கின்ற இழப்பீட்டுத்தொகையை அவர்கள் மேஜராகும் காலம் வரை ஏதேனும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நிரந்தர வைப்பீடு செய்ய வேண்டும் என்றும், அவைகளிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை அவரது தாயாரான 1 ஆம் மனுதாரர் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வங்கியிலிருந்து நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆணையிடப்படுகிறது. மனுதாரர்கள் நிலுவை நீதிமன்றக் கட்டணத்தை உத்தரவு தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள் இந்த நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்படுகிறது. வழக்கறிஞர் கட்டணம் ரூ.17,060/- என நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த உத்தரவு என்னால் சுருக்கெழுத்தருக்குச் சொல்லப்பட்டு, அவரால் விரிவாக்கம் செய்யப்பட்டு, கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு, என்னால் பிழை நீக்கம் செய்யப்பட்டு 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் இத்திறந்த நீதிமன்றத்தில் அவையறிய பகரப்பட்டது.

மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு
கோருரிமை மன்ற அதிகாரி,
(கூடுதல் மாவட்ட நீதிபதி), பழனி.

மனுதாரர்கள் தரப்பு சாட்சிகள்:

- ம.சா.1 சுகன்யா (1 ஆம் மனுதாரர்)
ம.சா.2 பழனிச்சாமி, (காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்)
ம.சா.3 ராமசாமி

மனுதாரர்கள் தரப்பு சான்றாவணங்கள்:

- ம.சா.ஆ.1 02.01.2014 முதல் தகவல் அறிக்கையின் சான்றிட்ட நகல்

ம.சா.ஆ.2	--	இறந்துபோன விஜய்பிரகாஷினி விபத்து பதிவேட்டு சான்றிட்ட நகல்
ம.சா.ஆ.3	--	இறந்துபோனவரது சடலக்கூறாய்வு அறிக்கையின் சான்றிட்ட நகல்
ம.சா.ஆ.4	--	எதிர்மனுதாரரின் ஓட்டுனர் உரிமத்தின் சான்றிட்ட நகல்
ம.சா.ஆ.5	-	வாகன பதிவு சான்றின் சான்றிட்ட நகல்
ம.சா.ஆ.6	--	காப்பீட்டு சான்றின் சான்றிட்ட நகல்
ம.சா.ஆ.7	--	ம.சா.3 ன் ஓட்டுனர் உரிமத்தின் ஒளிப்பட நகல்
ம.சா.ஆ.8	--	1 ஆம் மனுதாரரின் கணவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த மருத்துவ சான்றின் சான்றிட்ட நகல்
ம.சா.ஆ.9	-	மருத்துவ செலவுகளுக்குரிய ரசீதுகளின் சான்றிட்ட நகல்
ம.சா.ஆ.10	--	வாரிசு சான்றின் ஒளிப்பட நகல்

எதிர்மனுதாரர்கள் தரப்பு சாட்சிகள் மற்றும்
சான்றாவணங்கள்: இல்லை.

மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு
கோருரிமை மன்ற அதிகாரி,
(கூடுதல் மாவட்ட நீதிபதி), பழனி.

MCOP.No.8/17
01.04.2019

உத்தரவு அவையறிய பகரப்
படுகிறது.

முடிவாக, இந்த மனு பகுதியாக செலவு தொகையுடன் அனுமதித்து உத்தரவிடப்படுகிறது. எதிர்மனுதாரர், 1 ஆம் மனுதாரருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.2,54,000/-மும், 2 ஆம் மனுதாரருக்கு ரூ.4,00,000/-மும், 3, 4 மனுதாரர்களுக்கு இழப்பீட்டுத்தொகையாக தலா ரூ.1,50,000/- மும் ஆக மொத்தம் ரூ.9,54,000/- செலுத்த வேண்டும் என்றும், மேலும் எதிர்மனுதாரர் இழப்பீட்டுத்தொகைக்கு இந்த மனு தாக்கல் செய்த 30.08.2012 ஆம் தேதியிலிருந்து இழப்பீட்டுத்தொகை செலுத்தும் தேதி வரையிலும் ஆண்டொன்றுக்கு 7.5% வட்டி சேர்த்து செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப் படுகிறது. மனுதாரர்களுக்குரிய மொத்த இழப்பீட்டுத் தொகையான ரூ.9,54,000/-ஐ எதிர்மனுதாரர் உத்தரவு தேதியிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் பழனி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கு எண் 037601000041384 ல் செலுத்த வேண்டும் என்றும், எதிர்மனுதாரர் மொத்த இழப்பீட்டுத்தொகையை இந்த நீதிமன்ற கணக்கில் செலுத்திய பின்பு அதனை ஏதேனும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பீடு செய்ய வேண்டும் என்றும், அதிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை 1, 3, 4 மனுதாரர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வங்கியிலிருந்து நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என்றும், 2 ஆம் மைனர் மனுதாரருக்கு கிடைக்கின்ற இழப்பீட்டுத்தொகையை அவர் மேஜராகும் காலம் வரை ஏதேனும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பீடு செய்ய வேண்டும் என்றும், அதிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை 1, 3, 4 மனுதாரர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வங்கியிலிருந்து நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என்றும், 2 ஆம் மைனர் மனுதாரருக்கு கிடைக்கின்ற இழப்பீட்டுத்தொகையை அவர் மேஜராகும் காலம் வரை ஏதேனும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நிரந்தர வைப்பீடு செய்ய வேண்டும் என்றும், அதிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை அவரது தாயாரான 1 ஆம் மனுதாரர் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வங்கியிலிருந்து நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என்றும், ஆணையிடப்படுகிறது. மனுதாரர்கள் நிலுவை நீதிமன்றக் கட்டணத்தை உத்தரவு தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள் இந்த நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் நிர்ணயம் செய்யப்படுகிறது. வழக்கறிஞர் கட்டணம் ரூ.16,540/-

மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு

கோருநிமை மன்ற அதிகாரி,
(கூடுதல் மாவட்ட நீதிபதி), பழனி.